

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மஹியங்கன பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேரிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் மஹியங்கன பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள்

மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் போது எதிர்காலத்தில் சரி செய்வதற்கு கணக்குகள் சரி ஆயுர்வேத கட்டிடத்தின் நடவடிக்கை எடுக்கப்படும். செய்வதற்கு கணக்குகள் செய்யப்படல் கூரையைப் பழுதுபார்த்தல் வேலியை வேண்டும். மற்றும் நிர்மாணிப்பதற்காக செலவிடப் பட்ட ரூபா 1,927,237 மூலதன மாக்கப்பட்டிருக்கவில்லை.		
(ஆ) மீளாய்வாண்டின் வேலைகள் 2025 இன் இறுதிக் கணக்குகளில் மேற்படி பூர்த்தி செய்யப்படாத மற்றும் சரி செய்யப்படும். பட்டியல்கள் கிடைக்கப் பெறாத இரண்டு வேலைகளின் பெறுமதி ரூபா 2,138,124 வேலைக் கடன்பட்டோர் மற்றும் வேலைக் கடன்கொடுத்தோரின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.		

(இ)	மீளாய்வாண்டின் நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 2,806,078 மற்றும் முத்திரைக் கட்டண வருமானம் ரூபா 1,902,170 குறைத்துக் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் போது அட்டுறு அடிப்படையில் சமமான ரீதியில் சீராக்கப்படும்.	மேற்படி
(ஈ)	மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவை முத்திரைக் கட்டண வருமானம் ரூபா 1,891,410 குறைத்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.		மேற்படி
(உ)	மீளாய்வாண்டின் நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 30,000 மற்றும் திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 103,750 குறைத்துக் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	நிலையான வைப்பு வட்டியினைக் கணிப்பீடு செய்யும் போது உரிய திகதியின் கணிப்பீட்டின் பிரகாரம் கணிப்பீடு செய்து எதிர்வரும் ஆண்டில் கணக்குகள் சீராக்கப்படும்.	மேற்படி
(ஊ)	மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு ஊழியர் கடன் மீதி ரூபா 602,048 அதிகரித்துக் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றக்களில் தேவையான சீராக்கங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	மேற்படி

1.7 இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 134(3)	05 வருடங்களுக்கு காலம் முதல் கணக்காய்வு கணக்காய்வாளர் அதிபதிக்கு வில்லை.	மேற்பட்ட உள்ளகக் அறிக்கை தலைமை சமர்ப்பிக்கப்பட	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் உள்ளகக் கணக்காய்வு அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(ஆ) உள்ளூராட்சி ஆணையாளரின் 1980 திசெம்பர் 31 ஆந் திகதிய இலக்கம் 1980/46 என்ற சுற்றறிக்கை	கடைகளை வாடகைக்கு வழங்கும் போது ஆகக் குறைந்தது 05 வருடங்களுக்க ஒரு தடவை மதிப்பீடு ஒன்றைப் பெற்று அதன் பிரகாரம் வாடகையை அறவிட வேண்டியிருந்த சபைக்குரிய	வாடகைக்கு மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் கடை வாடகை உயர்ந்த பெறுமதியைக் கொண்டுள்ளமையால் கடை உரிமையாளர்கள் அந்த வாடகை செலுத்துதலை நிராகரித்து இருந்தனர்.	கால ரீதியில் கடை வாடகை திருத்தி அறவிடல் வேண்டும்.

காணப்படுகின்ற 298 கடைகள் எதிர் காலத்தில்
தொடர்பாக அவ்வாறு முறைப்பாடுகளை
நடவடிக்கை எடுக்காமல் கவனத்தில் கொண்டு
சபையினால் தீர்மானிக்கப்பட்ட கடை வாடகை திருத்தி
வாடகை அறவிடப்படுகின்றது. அறவிடப்படும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 15,991,808 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 11,399,724 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானமான மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	
i. ஆதன வரியும் வரியும்	5,051,655	4,442,445	3,247,291	3,202,766	5,086,655	4,537,638	3,493,232	3,198,178	
ii. வாடகை	47,555,038	28,755,962	27,344,264	21,468,603	43,886,144	24,157,424	14,327,293	22,754,535	
iii. அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,651,000	1,570,403	1,570,403	-	1,578,270	1,549,830	1,549,830	-	
iv. ஏனைய வருமானம்	22,211,254	27,278,834	23,877,744	5,529,955	13,352,702	17,180,240	15,169,306	2,969,458	
மொத்தம்	76,468,947	62,047,644	56,039,702	30,201,324	63,903,771	47,425,132	34,539,661	28,922,171	

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு சபைக்குரிய 30 கடைகளில் இருந்து 05 மாதங்கள் முதல் 03 வருடங்கள் வரையான காலம் அறவிடப்படாது காணப்படுகின்ற நிலுவைக் கடை வாடகை ரூபா	எதிர்காலத்தில் கடை வாடகை கட்டணத்தை அறவிடுவதற்கும் செலுத்தாத கடை உரிமையாளர்கள் தொடர்பாக எதிர்காலத்தில் சட்ட ரீதியான	நிலுவைக் கடை வாடகை அறவிடப்படல் வேண்டும்.

383,875 தொடர்பாக வாடகை நடவடிக்கைகளும்
உடன்படிக்கைகளில் நிபந்தனையின் எடுக்கப்படும்.
பிரகாரம் நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) மீளாய்வாண்டின் சனவரி 01 இல் நிலுவை ஆதன வரி நிலுவை ஆதனவரி
உள்ளவாறு நிலுவையாக இருந்த தொகையில் ரூபா 1,051,477 வருமானத்தை
ஆதனவரி ரூபா 3,198,178 ஆக அறவிடப்பட்டுள்ளதுடன் மிகுதி அறவிடல்
இருந்ததுடன் அதில் ரூபா 1,051,477 2025 ஆம் ஆண்டில் வேண்டும்.
மாத்திரம் ஆண்டில் அறவிடுவதற்கு நடவடிக்கை
அறவிடப்பட்டிருந்தது. அது மொத்த எடுக்கப்படும்.
நிலுவையில் 33 சதவீதமாக இருந்தது.

(இ) மீளாய்வாண்டின் சனவரி 01 இல் நிலுவை நீர்க் கட்டணம் நிலுவை நீர்க்
உள்ளவாறு நிலுவையாக இருந்த தொடர்பாக நுகர்வோர்களுக்கு கட்டணம்
நீர்க் கட்டணம் ரூபா 2,025,086 அறிவித்து அறவிடுவதற்கு அறவிடப்படல்
ஆக இருந்ததுடன் அதில் ரூபா நடவடிக்கை வேண்டும்.
342,226 மாத்திரம் ஆண்டில் எடுக்கப்படுவதுடன் செலுத்தாத
அறவிடப்பட்டிருந்தது. அது மொத்த நுகர்வோர்களின் நீர்
நிலுவையில் 17 சதவீதம் ஆகும். வழங்கலை துண்டிப்பதற்கும்
நடவடிக்கை எடுக்கப்படும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபையினால் கடைகள் வாடகைக்கு வழங்கும் போது வாடகையாளர்களுடன் கைச்சாத்திடப்பட்ட வாடகை உடன்படிக்கையின் பிரகாரம் சபையின் அங்கீகாரம் இன்றி கடை அல்லது அதன் ஒரு பகுதி ஏனைய தரப்பினருக்கு விற்பதற்கோ அல்லது உப வாடகைக்கு வழங்குவதற்கோ முடியாதிருந்த போதிலும் அவ்வாறு சபையின் அங்கீகாரம் இன்றி ஆரம்ப வாடகையாளரினால் கடைகள் வேறு தரப்பினருக்கு உபவாடகைக்கு வழங்கப்பட்டிருந்த 09 சந்தர்ப்பங்கள் காணப்பட்டதுடன் சபை அதற்கு எதிராக உடன்படிக்கையின் பிரகாரம் தேவையான நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	அங்கீகாரம் இன்றி வாடகைக்கு வழங்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பாக எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.	உடன்படிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) சபை மற்றும் வாடகையாளர்களுடன் கைச்சாத்திடப்பட்ட வாடகை உடன்படிக்கையின் படி சபையின் அனுமதி இன்றி கட்டிடங்களில் எந்த ஒரு மேலதிக நிர்மாணம், அகற்றுதல் புதிதான பகுதிகளை சேர்த்தல் முடியாதிருந்த போதிலும் வாடகையாளர்களால் உரிய கடைகளைப் பரீட்சித்து அவற்றின் சட்ட ரீதியான தன்மை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும்.	மேற்படி
--	---------

கடைகளில் மேல்மாடியில் அனுமதியற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்ட 12 சந்தர்ப்பங்கள் காணப்பட்டது.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்குரிய காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட விதானகமகே சந்தைத் தொகுதியின் மேல்மாடியில் 20 கடைகள் மற்றும் தரை மாடியில் 11 கடைகள் ஆக மொத்தமாக 31 கடைகள் காணப்படுவதுடன் 2012 ஆம் ஆண்டு முதல் நபர்கள் அந்தக் கடைகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த 31 கடைகளில் 27 கடைகள் சபையுடன் உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் கடை உரிமையாளர்களை வரவழைத்து கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னர் உடன்படிக்கை செய்து கடை வாடகை சரியாக அறவிடப்படும்.	முறையான உடன்படிக்கையின் கீழ் கடைகளை வாடகைக்கு வழங்கி வாடகை அறவிடப்படல் வேண்டும்.
(ஆ) சபைக்குரிய மஹியங்கன நகர மத்தியில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கடைகள் அமைந்துள்ள இடத்தில் தனியார் செலவினத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பொதுச் சந்தை தரைமாடியில் 20 கடைகள் மற்றும் மேல்மாடியில் 20 கடைகளை கொண்டிருந்தது. மேல் மாடியில் உள்ள கடைகளில் மாதம் ஒன்றுக்கு ரூபா 250 வாடகை அறவிடப்பட்டதுடன் தரைமாடியில் கடை உரிமையாளர்களுடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டு வாடகை அறவிடப்பட்டிருக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு முதல் கடைகள் வியாபார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரை 10 வருடங்களுக்கு அண்மித்த காலம் கடந்திருந்த போதிலும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	புதிய கடை வாடகை மதிப்பீடு அதிக பெறுமதியைக் கொண்டிருந்தமையால் வாடகையாளர்களின் முறைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு திருத்தப்பட்ட கடை வாடகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.	கால ரீதியில் கடை வாடகையை திருத்தி அறவிடுதல் வேண்டும்.
(இ) மஹியங்கன ரஜமஹா விகாரைக்கு உரிய 0.91 ஹெக்டேயர் நில அளவு ஒன்றுடன் புத்தகயாவ அருகில் உள்ள பிரதேசம் 2012 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை வாடகை உடன்படிக்கையின் கீழ் வாடகை அடிப்படையில் பிரதேச சபையினால் பெறப்பட்டு வருடாந்தம் கேள்வி கோரி மஹியங்கன புத்தகயா வாராந்த சந்தையாக வாடகைக்கு	2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நிலுவை வாடகையை அறவிடுவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.	நிலுவை வாடகை அறவிடப்படல் வேண்டும்.

வழங்கப்பட்டிருந்தது. அது 2021, 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு உரிய மஹியங்கன வாராந்த சந்தைக் காணி வாடகைக்கு எடுத்திருந்த வாடகையாளர்களிடம் இருந்து ரூபா 8,749,431 வாடகை வருமானம் ஒன்று 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரை அறவிடப்பட்டிருக்க வில்லை.

- | | | |
|---|---|--|
| <p>(ஈ) மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு பெக்கோ லோடர், கல் உருளை மற்றும் மோட்டார் கிரேடர் என்ற இயந்திரப் பொறிமுறைகளை சேவை வழங்கப்பட்ட இயந்திர மணித்தியாலம் 205.58 இற்காக 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளின் போது ரூபா 1,074,050 நிலுவை வருமானம் அறவிடப்பட்டிருக்க வில்லை.</p> | <p>நிலுவையை அறவிடுவதற்காக தற்போது ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இயந்திரப் பொறிமுறைகளை வாடகைக்கு வழங்குகின்ற போது உடன்படிக்கை செய்து வைப்பினைப் பெற்று வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> | <p>நிலுவை இயந்திர வாடகை வருமானம் அறவிடப்படல் வேண்டும்.</p> |
| <p>(உ) மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு 2,080 ஆதனவரி அலகுகளில் இருந்து ரூபா 3,202,766 நிலுவை ஆதனவரி கட்டணம் அறவிடப்படாது இருந்ததுடன் 2012 ஆம் ஆண்டில் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு இறுதித் தடவையாக ஆதனவரி அறவிடப்பட்டிருந்தது.</p> | <p>மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு கடைகளை மதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.</p> | <p>விரைவாக மதிப்பீட்டை மேற்கொண்டு ஆதனவரி அறவிடப்படல் வேண்டும்.</p> |

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு சபை அதிகார பிரதேசத்தில் வருடாந்தம் உக்குகின்ற கழிவுப் பொருள் மெற்றிக்தொன் 468 மற்றும் உக்காத கழிவுப் பொருள் மெற்றிக்தொன் 108 இற்கு அண்ணளவான அளவு சேகரிக்கப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் 08 வருடங்களுக்கு முன்னர் கழிவுப் பொருள் மீள்கழற்சி நடவடிக்கைகளுக்காக மஹியங்கன தெஹிகொல்ல கிராமத்தில் 05 ஏக்கர் அளவிலான காணி ஒன்று ஒதுக்கப்பட்டு ரூபா 16,203,454 செலவில் நிரந்தர கழிவுப் பொருள் தளம், அலுவலக கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு கட்டிடத்திற்கு தேவையான மின்சார இணைப்பும் பெறப்பட்டிருந்தது. எனினும் உரிய செயற்திட்டம் தற்போது விளைவற்ற சொத்து ஒன்றாக கைவிடப்பட்டிருந்தது.	தெஹிகொல்ல கழிவுப் பொருள் தள நிலத்தில் விவசாய ரீதியிலான பண்ணை ஒன்று பேணிச் செல்வதற்காக ஒதுக்கி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	சபைக்குரிய ஆதனங்களை ஆக்கபூர்வமாக பணிகளில் ஈடுபடுத்துதல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக பிரதேச சபை தயாரித்திருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் மற்றும் செலவினம், ஆண்டின் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினங்களுடன் ஒப்பீடு செய்யும் போது 05 வருமான விடயங்களில் 29 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையும், 05 செலவின விடயங்களில் 27 சதவீதம் முதல் 57 சதவீதம் வரையும் முரண்கள் காணப்பட்டது. இதன் பிரகாரம் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டின் பாதீட்டு முரண்களை குறைந்த மட்டத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	முரண்களைக் குறைத்தல் வேண்டும்.

4.2 சுற்றாடல் பிரச்சனைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2021 ஆம் ஆண்டின் போது மாகாண சபை பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபா 38,284,828 செலவில் தொடர்வத்த மயான நிலம் அமைந்துள்ள பிரதேசத்தில் கழிவுப் பொருள் தளம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. எனினும் உக்குகின்ற, உக்காத கழிவுப் பொருள் முறையற்ற வகையில் போடப்பட்டமை மற்றும் சேற்றுக் கழிவுகள் அந்த இடத்தில் போடப்பட்டதன் காரணமாக மழை காலங்களின் போது கலந்து அசுத்தமான நீர் வழிந்தோடிச் சென்று கழிவுப் பொருள் தளத்தின் ஊடாக வழிந்தோடி மகாவலி ஆற்றில் கலக்கின்ற ஆபத்து காணப்படுகின்றது.	உக்குகின்ற, உக்காத கழிவுப் பொருட்களை வேறு பிரித்து வழங்குவதுடன் சேற்றுக் கழிவு அலகு ஒன்றை நிர்மாணிப்பதற்காக திட்டமிடப்படுகின்றது.	முறையான வகையில் கழிவுப் பொருட்களை அகற்றுதல் வேண்டும்.